

This report was prepared by Fitch in English only. The company may prepare or arrange for translated versions of this report. In the event of any inconsistency between the English version and any translated version, the former shall always prevail. Fitch is not responsible for any translated version of this report.

Fitch Ratings

பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் :பினான்ஸில் 'A+(Ika)'; நிலையான கண்ணோட்டம் என்ற தரப்படுத்தலை :பி.சி. ஊர்ஜிதம் செய்துள்ளது

:பி.சி. ரேட்டிங்ஸ் - கொழும்பு - 2021 செப்டெம்பர் 01: பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் :பினான்ஸில் பி.எல்.சி.யின் தேசிய நீண்டகாலத் தரப்படுத்தலை நிலையான கண்ணோட்டம் கொண்ட 'A+(Ika)' ஆக :பி.சி. ரேட்டிங்ஸ் ஊர்ஜிதம் செய்துள்ளது. PLCயின் சிரேஷ்ட பிணையற்ற தொகுதிக் கடன்களின் தேசிய நீண்டகால தரப்படுத்தலையும் 'A+(Ika)' ஆக :பி.சி. ரேட்டிங்ஸ் ஊர்ஜிதம் செய்துள்ளது.

RATING ACTIONS

ENTITY/DEBT	RATING			PRIOR
People's Leasing & Finance PLC	Natl LT	A+(Ika)	Affirmed	A+ (Ika)
● senior unsecured	Natl LT	A+(Ika)	Affirmed	A+ (Ika)

மேலதிக தரப்படுத்தல் விபரங்களைப் பாருங்கள்

பிரதான தரப்படுத்தல் இயக்கிகள்

PLCயின் தேசிய நீண்டகாலத் தரப்படுத்தல் அதன் தனித்த சுயவிப்ரத்தினாலேயே உந்தப்படுகின்றது. 75% பங்குரிமை கொண்ட தாய்நிறுவனமாகிய அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கியிடன் (AA-(Ika)/நிலையானது) வைத்திருக்கும் தொடர்புகளின் பயனாக 2021 மார்ச் இறுதியில் மொத்த FLC துறைச் சொத்துகளில் 12% சந்தைப் பங்கினைக் கொண்டிருந்ததோடு இலங்கையின் மிகப் பெரிய நிதி மற்றும் லீசிங் கம்பனிகளில் (FLC) ஒன்றாக விளங்கும் PLCயின் நிலையை இத் தரப்படுத்தல் பிரதிபலிக்கின்றது. செயற்பாட்டு நிலைமைகளினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாடிக்கையாளர் கூறுகளுக்கு தன்னை வெளிப்படுத்த செயற்பாட்டு கொண்டுள்ள இடர்தாங்கும் திறனையும் இத் தரப்படுத்தல் எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கையின் செயற்பாட்டுச் சுழற்சியில் இன்னமும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நாட்டின் மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக 2020இல் 3.6% ஆக சுருங்கியது. 2021ஆம், 2022ஆம் ஆண்டுகளில் பொருளாதாரம் மீட்சியடையக்கூடுமென நாம் எதிர்வுகூறுகின்றோம். எனினும், இது தொற்றுநோய் பரவல் நிலையில் தங்கியிருக்கிறது. வாகனங்களுக்கான நிதியுதவியே FLCகளின் பிரதான வியாபாரத் துறை என்பதால் மோட்டார் வாகனங்களின் இறக்குமதி மீதான நீண்டகால வரையறைகளின் தாக்கமும் இலங்கையிலுள்ள நிதி மற்றும் லீசிங் கம்பனிகளுக்கான செயற்பாட்டுச் சூழல் பற்றிய எமது மதிப்பீடில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கல்டமான செயற்பாட்டு நிலைமைகளின் பின்னணியில், குறுகிய மற்றும் இடைக்கால கண்ணோட்டத்தில் PLCக்கான சொத்து-தர இடர் தொடர்ந்து நீடிக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம். PLCயின் அறிக்கையிடப்பட்ட ஒழுங்குமுறையான மொத்தச் செயற்பாக் கடன் விகிதம், ஆறு மாத நிலுவைகளின் அடிப்படையில், 2021 மார்ச்

மாதம் முடிவடைந்த நிதியாண்டில் (FY21) 9.2% என்ற உயர்ந்த நிலையிலேயே தொடர்ந்து காணப்பட்டது. (FY20இல் இது 9.1% ஆகவிருந்தது). எனினும், துறைசார்ந்த சராசரியான 11.3.1% என்பதைவிட இது குறைவானது. கட்டம் 3 (கடந்த 90 நாட்களுக்கு மேல் நிலுவையாகவுள்ள கடன்கள்) அடிப்படையிலான பலவீனமான கடன்களும் 1QFY22இல் 21.0% என்ற உயர்ந்த மட்டத்தில் இருந்தது (FY20இல்: 20.4%). வணிக வாகனங்களுக்கான பாரம்பரிய வியாபாரச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொருளாதார நிலைமைகளில் அதிகம் தங்கியிருக்காமல் நிதிச் சொத்துச் செயற்பாடுகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் சொத்துத் தரத்தின் மீதான தாக்கத்தைக் குறைப்பதற்கு PLC நடவடிக்கை எடுத்தது. பலவீனமான கடன்களை உள்ளடக்குவதற்கான கடன் இழப்பு ஏற்பாடு 1QFY22இல் 35.0% ஆகவும் FY21இல் 31.3% ஆகவும் அதிகரித்தது. (FY20: 27.6%). முகாமைத்துவ மேலாண்மைகள் ஊடான மேலதிக ஏற்பாடுகளும் இதில் உள்ளடங்கும்.

PLC யின் சம்பாத்தியங்களும் இலாபத்தன்மையும் முன்னேறக்கூடும். எனினும், இன்னமும் உயர்வாக இருக்கும் கடன் செலவுகள் காரணமாக கிட்டிய காலத்தில் அவற்றின் மீதான அழுத்தம் நீடிக்கவே செய்யும். வருமான உருவாக்கத்தில் முன்னேற்றுத்திற்கான சாத்தியம் காணப்பட்டாலும் இதுவே நிலைமை. FY20இல் 4.2% ஆகவிருந்த வரிக்கு முந்திய நிகர வருமானம்/சராசரிச் சொத்துகள் FY21இல் 5.0% ஆக அதிகரித்தது. பின்னர், 1QFY22இல் இது 1.1% ஆக வீழ்ச்சியடைந்தது. அத்துடன், சீரிழப்புக்கு முந்திய செயற்பாட்டு இலாபத்தில் 76.5 சதவீதத்தை உள்ளடக்கிய சீரிழப்பு அறங்கிலும் வீழ்ச்சியடைந்தன.

சாத்தியமான விரிவாக்கத்துடன் இணைந்தாக கிட்டிய மற்றும் இடைக் காலப்பகுதிகளில் செளகரியமான இலாப நிலையைத் தொடர்ந்து பேணுவதே எமது எதிர்பார்ப்பாகும். கடன்/தெளிவான பங்குரிமை முறையில் அளவிடப்பட்ட கம்பனியின் இலாபத்தன்மை FY20இல் 4.0x ஆகவிருந்து 1QFY22இல் 3.1x என்ற தொடர்ச்சியான முன்னேற்றுத்தைக் காட்டியது. இழப்பை உள்வாக்குவதற்கான இடைத்தடுப்பு வசதியை வழங்கிய ஜந்தொகைச் சுருக்கம் இதற்கு வழிகோலியது. அடுக்கு 1 மற்றும் மொத்த மூலதனைப் போதுமை விகிததங்கள் FY21இல் முறையே 17.7% ஆகவும் 18.6% ஆகவும் முன்னேறின (FY20: 15.1% மற்றும் 16.0%). இவை குறைந்தபட்ச தேவைப்படுத்தலுக்கும் 13.6% என்ற தொழிற்றுறைச் சராசரிக்கும் மேலானவை.

துறையிலுள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பிணையற்ற கடன்/மொத்தக் கடனின் மிகக் கூடுதலான பங்கினால் எடுத்துக்காட்டப்படும் PLCயின் நிதி நெகிழ்தன்மைக்குப் பக்கபலமாக இருப்பது அதன் மிகவுயர்ந்த வைப்புப் பங்காகும். வைப்புகளே தொடர்ந்தும் கம்பனியின் பிரதான நிதி மூலவள ஆதாரமாக விளங்குகின்றது. கடன் வளர்ச்சி மீள ஆரம்பித்தாலும், கம்பனியின் நிதி மூலவளக் கலவையில் குறிப்பிடத்தக்க மாற்றுத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. PLCயின் நிதி மற்றும் திரவத்தன்மை சுயவிபரங்கள், இதே தொழிற்றுறையிலுள்ள ஏனைய நிறுவனங்களைவிட சிறப்பாக இருப்பதற்கு, தாய்நிறுவனமாகிய மக்கள் வங்கியிடன் அது கொண்டுள்ள தொடர்புகள் அனுகூலமாயிருக்கின்றன. PLC தனது வைப்பு அடித்தளத்தை உறுதியாகப் பேணுவதற்கும் நிதி மூலவள அணுகுதல்களை அதிகரிப்பதற்கும் மக்கள் வங்கி உதவுகின்றது.

PLCயின் இடர் தாங்குதிறன், அது போன்ற தரப்படுத்தலைக் கொண்டுள்ள ஏனைய FLCகளின் இடர் தாங்குதிறனுக்கு நிகரானவை என்று நாம் கருதுகின்றோம். அதன் வியாபார மாதிரி வாகன நிதி வசதியை மையமாகக் கொண்டது. FY21இல் அதன் மொத்தக் கடன்களில் வாகனக் குத்தகைகள் மற்றும் கடன்களே 75% இடத்தைப் பிடித்தது. ஆகவே, பிணைகளில் தங்கியிருத்தல் உயர்வாக இருந்தது. 1QFY22 இலும் FYE21 இலும் மொத்தக் கடன்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தன. தொழிற்றுநோய் பரவலுடன் தொடர்புடைய முடக்கல்கள், கடன் விரிவாக்கத்திற்கான சாத்தியம் வரையறுக்கப்பட்டதை என்பவற்றின் கூட்டான தாக்கத்தை இது எடுத்துக்காட்டியது. பொருளாதார விரிவாக்கத்திற்கான எமது எதிர்வகையிலின் மூலம் கடன் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். எவ்வாறிலுப்பினும் இது தொடர்ந்து முடக்கப்பட்டு இருக்கவும்கூடும்.

PLCயின் சிரேஷ்ட பிணையற்ற கடன்கள், கம்பனியின் ஏனைய சிரேஷ்ட பிணையற்ற கடன் வழங்குநர்களின் கோரிக்கைகளுக்குச் சமமான தரவரிசையைக் கொண்டிருப்பதால், PLCயின் தேசிய நீண்டகால தரப்படுத்தல் மட்டத்திற்கு நிகரான தரப்படுத்தலையே கொண்டுள்ளன.

தரப்படுத்தலை நிர்ணயிக்கும் காரணிகள்

நேர்மறையான தரப்படுத்தல் நடவடிக்கைக்கு/தர மேம்படுத்தலுக்கு தனித்தனியாக அல்லது கூட்டாக வழிகோலக்கூடிய காரணிகள்:

இலங்கையின் இணையாண்மைத் தரப்படுத்தல் மீதான அமுத்தம் (CCC), செயற்பாட்டுச் சூழ்நிலை என்பவற்றின் காரணமாக, கிட்டிய காலத்தில் தர மேம்படுத்தல் இடம்பெறுவது சாத்தியமில்லை. நடுத்தர அல்லது நீண்ட கால வாய்ப்பைப் பொறுத்தவரையில், தேசிய தரப்படுத்தல் அளவிட்டின்படி தரப்படுத்தப்பட்ட இலங்கை நிறுவனங்களின் பொதுத் தன்மையுடன் ஒப்பிடுகையில் PLCயின் கடன் சுயவிபரம் முன்னேற்றும் அடைவதிலேயே தர மேம்படுத்தல் தங்கியுள்ளது. PLCயின் தற்போதய தரப்படுத்தல் வலிமைகள் நிலைத்திருக்கும் என்ற அனுமானத்துடன், செயற்பாட்டுச் சூழல் காரணமாக ஏற்படும் இடர்களை உள்வாங்கும் திறனுள்ள வகையில் கம்பனியின் நிதி பலத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றுவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும்.

PLCயின் தேசிய நீண்டகால தரப்படுத்தலில் ஏதேனும் நேர்மறையான மாற்றும் இடம்பெறின், அதனைத் தொடர்ந்து PLCயின் சிரேஷ்ட பிணையற்ற கடன் தரப்படுத்தலும் நேர்மறையான மாற்றத்திற்கு உள்ளாகும்.. .

எதிர்மறையான தரப்படுத்தல் நடவடிக்கைக்கு/தர இறக்கத்திற்கு தனித்தனியாக அல்லது கூட்டாக வழிகோலக்கூடிய காரணிகள்:

தரப்படுத்தப்பட்ட இலங்கை நிறுவனங்களின் தேசிய தரப்படுத்தலின் பொதுத் தன்மையுடன் ஒப்பிடுகையில் PLCயின் ஒட்டுமொத்த கடன் சுயவிபரம் பலவீனமாக இருந்தால் தர இறக்கம் ஒன்று சாத்தியமாகலாம். எமது அடிப்படை நிலைமை எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டுச் சூழ்நிலையில் PLCயின் தரப்படுத்தல் சீரியிவுக்கு மிகவும் உணர்திறன் கொண்டதாக அமையும். இதனால், முக்கிய கடன் அளவிடுகள் பலவீனமடையும். குறிப்பாக, இலாபமிட்டும் தன்மை, மூலதனத் திரட்டல், கடன்படுதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இவ்வாறு நிகழும். தொடர்ச்சியான இழப்புகள் மற்றும் மூலதனப் பாதிப்புக்கு வழிகோலும் வகையில் சொத்துத் தரத்தில் அல்லது தீவிரமான கடன் விரிவாக்கத்தில் இடம்பெறக்கூடிய கட்டமைப்புச் சீரியில் மூலம் இந்த நிலைமை ஏற்படலாம்.

PLCயின் தேசிய நீண்டகால தரப்படுத்தலில் ஏதேனும் தர இறக்கம் இடம்பெறும் பட்சத்தில், PLCயின் சிரேஷ்ட பிணையற்ற கடன் தரப்படுத்தலும் தர இறக்கத்திற்கு உள்ளாகக்கூடும்.

தரப்படுத்தலின் பிரதான இயக்கிகள் என்ற முறையில் குறிப்பிடப்படும் கணிசமான அளவு முக்கிய மூலவளங்களுக்கான எடுத்துக்காட்டுகள்

பகுப்பாய்வில் பயன்படுத்தப்பட்ட தகவல்களின் பிரதான மூலவளங்கள் ஏற்படுதை நிபந்தனைகளில் விபரிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை :.பி.சி அமைப்பினால் ஆங்கில மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. கம்பனி இந்த அறிக்கையின் மொழிபெயர்ப்புப் பதிப்புகளைத் தயாரிக்கக்கூடும் அல்லது அதற்கான ஏற்பாட்டைச் செய்யக்கூடும். ஆங்கில மூலவாசகத்திற்கும் மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு காணப்படும், ஆங்கில வாசகமே எப்போதும் சரியானதாகக் கொள்ளப்படும். இந்த அறிக்கையின் ஏதேனும் மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு :.பி.சி பொறுப்பாளியாகாது. மேலதிக தகவல்களுக்கு, பிரவேசிக்கவும்: www.fitchratings.com

பங்கேற்பு நிலை

தரப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (மற்றும்/அல்லது அவற்றின் முகவர்கள்) அல்லது, கட்டமைக்கப்பட்ட நிதியைப் பொறுத்தவரையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் தரப்புகள் தரப்படுத்தல் நடைமுறையில் பங்குபற்றின. பின்வரும் வழங்குநர்கள், எவ்யேனும் இருப்பின், தரப்படுத்தல் நடைமுறையில் பங்குபற்றிவில்லை அல்லது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமாக வேறு தகவல்களை வழங்கவில்லை.

ஏற்படுதை நிபந்தனைகள்

- வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தரப்படுத்தல் அவைகோல்கள் (பிரசுரம் 2020 பெ. 29) (தரப்படுத்தல் அனுமான உணர்திறன் உட்பட.)
- வங்கிகளின் தரப்படுத்தல் அவைகோல்கள் (பிரசுரம் 2020 பெ. 29) (தரப்படுத்தல் அனுமான உணர்திறன் உட்பட.)
- தேசிய அவைவான தரப்படுத்தல் அவைகோல்கள் (பிரசுரம் 2020 டிச. 22)

மேலதிக வெளிப்படுத்தல்கள்

- கோரல் நிலை
- ஹ்புதல் நிலை

ஐப்புதல் நிலை

பீபிள்ஸ் லீசிங் அன்ட் :பினான்ஸ் பி.எல்.சி. -

பொறுப்பு துறத்தல்

சகல :பி.சி கடன் தரப்படுத்தல்களும் சில வரையறைகள் மற்றும் பொறுப்பு துறத்தல்களுக்கு உட்பட்டவை. பின்வரும் வலைத்தளத்தில் பிரவேசித்து இந்த வரையறைகள் மற்றும் பொறுப்பு துறத்தல்களை வாசியுங்கள்

இணைப்பு: [HTTPS://WWW.FITCHRATINGS.COM/UNDERSTANDINGCREDITRATINGS](https://WWW.FITCHRATINGS.COM/UNDERSTANDINGCREDITRATINGS).

அத்துடன், பின்வருவனவற்றையும்

மேலும் வாசிக்கவும்

பதிப்புரிமை

Copyright © 2021 - :பி.சி ரேட்டிங்ஸ், Inc., :பி.சி ரேட்டிங்ஸ் லிமிட்ட்ட் மற்றும் அதன் உப நிறுவனங்கள். .

33 வைட் ஹோல் வீதி, நியூயோர்க், NY 10004. தொலைபேசி: 1-800-753-4824, (212) 908-0500. தொலைநகல்: (212) 480-4435. அனுமதியின்றி முழுமையாக அல்லது பகுதியளவில் மீள்பதிப்புச் செய்தல் அல்லது மீள் அனுப்பீடு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. தரப்படுத்தல்களை வெளியிடுதல் மற்றும் பேணுவதிலும் ஏனைய அறிக்கை தயாரிப்பதிலும் சகல உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

மேலும் வாசிக்கவும்

கோரல் நிலை

மேற்படித் தரப்படுத்தல்கள், தரப்படுத்தப்படும் நிறுவனத்தின்/வழங்குநரின் அல்லது தொடர்புடைய மூன்றாம் தரப்பின் வேண்டுகோளுக்கிணங்க, :பி.சி.னால் கோரப்பட்டவை மற்றும் ஒப்படைக்கப்பட்டவை அல்லது பேணப்படுபவை.

ஒப்புதல் கொள்கை

சந்தர்ப்பத்திற்கேற்ப, ஜோரோப்பிய ஒன்றியத்திற்கு அல்லது ஜக்கிய இராச்சியத்திற்கு வெளியே தயாரிக்கப்பட்ட ஃபிச்சின் சர்வதேச கடன் தரப்படுத்தல்கள், சந்தர்ப்பத்திற்கேற்ப, EU CRA பிரமாணம் அல்லது UK Credit Rating Agencies (Amendment etc.) (EU Exit) பிரமாணங்கள் 2019இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, ஒழுங்குபடுத்தல் நோக்கங்களுக்காக, முறையே ஜோரோப்பிய ஒன்றியத்திலுள்ள அல்லது ஜக்கிய இராச்சியத்திலுள்ள ஒழுங்குபடுத்தல் அமைப்புகளினால் பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளிக்கப்படும்.

ஜோரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜக்கிய இராச்சியத்தில் ஒப்புதலுக்கான ஃபிச்சின் அணுகுமுறையை ஃபிச்சின் வலைத்தளத்திலுள்ள [Regulatory Affairs](#) பக்கத்தில் பார்க்கலாம். சர்வதேச கடன் தரப்படுத்தல்களின் ஒப்புதல் நிலையை, ஃபிச் வலைத்தளத்தில் தரப்படுத்தப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்தினும் அந்த நிறுவனச் சுருக்கப் பக்கத்திலும் கட்டமைக்கப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்களைப் பொறுத்தவரையில் கொடுக்கல் வாங்கல் விபரப் பக்கங்களிலும் காணலாம். இந்த வெளிப்படுத்தல்கள் நாளாந்த அடிப்படையில் இற்றைப்படுத்தப்படும்.